177/பலவகை வைத்தியம்/3

இருள் சாமிகொ

13x6

சித்தவைத்தியர் பெ. இருள்சாமி ந 26

ரசமணி

இது பகைம், [illegible] முறை.

		மணி
		புதன் - 8-15-0
ரசம், விராகன் —	12.	ஷபம் 6-7.30
துரிசு, விராகனிடை	20.	துனம் 7-30.9
வெடியுப்பு, விராகனிடை	10.	சகம் 9.10-30

~×~

ஓம்·அரி·அரி·சிர்·வசா·ப நசி·நசி
சர்வ ஜனங்கள் வசி வசி

17

நாக பாஷாண வைப்பு.

பழச்சாற்றில் கூடத்தைப் போட்டு கரைத்து அதன் பின் சூதம் (ரசம்) போட்டு, எரிக்க, அக்ஷணத்திலே சூதமது வாலியாகும்.

— x —

நாக சுத்தி.

காரெள்ளு எண்ணெயில் உருக்கி பழச்சாற்றில். [illegible] தரம் சாய்க்கவும் அதன் பின், 6வது தடவை [illegible]க்கி வாலையைச் சேர்க்க நாகரசம் களங்கமாகும் அதன்கிரிகள் எடை கெந்தியைக் கூட்டு லிங்கம், வீரம்,

பாஷாணம், வெண்காரம், நாகம், மந்தக்கொளி,
வெள்ளி ~~[illegible]~~, ஆக 8 சரக்குகளையும்
பொடிபண்ணி கெப்பித்தேன்றி முன்போல் எரிக்க

நாகபாஷாணம் ஆகும்,

ஊை சரக்கை தங்கம் 10,க்கு 1. விதம் கொடுக்க,
குவொகிம்.

ஊை இதை முன்போல் கொடுத்துப் பார்க்க அதாவது
வெள்ளி 100,க்கு 1 விதம், கொடுக்க.

(கை கண்டது இதுமுறை)

ஊை நாகபாஷாணவை ~x~

பங்கு, நாகம், மந்தக்கொளி, சேர்த்து மொத்தம் சேர
க்காகும்.

(ஜெயகீர்)

எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து பீங்கானில் வைத்து
திணைக்காரம் பொடித்து பழுத்த சாற்றில் கூட்டி வைத்து,
அண்டத்தை (முட்டையை), ஐ சாற்றில் வைக்கவும்.
மறுநாள் ஐ முட்டையை எடுத்துப்பார்க்க முட்டை
யின் தோடு அன்னமாகும்.
வெள்ளி மஞ்சள் கடுகை எடுத்து இத்துடன்,
சாரம் துரிசு வகைக்கு கழஞ்சு (2) கொண்டு கூட்ட
ப்போட்டு அரைக்க மெழுகாகும் அதன் பின் ஐ
அன்னத் தோட்டுடன் சாரம் கழஞ்சு (2) கொண்டு
மெழுகையும் கூட்டி அரைக்கும்போது நீறாகும்,
(ஜெயகீர்) ஐ நீரில் (ஜெயகீர்) எல்லாத்துக்கும்

கரும் கட்டும், வெந்நீரில் இரும்புத்து கட்டையை
துப் புடம் போட்டு பார்க்க செம்பது போல் உருகும்,
அயச்செம்பல், பத்தை வந்தால், முருங்கப்பட்டை தாறு,
(கைகண்டது இடிதுரை?) வெடியுப்பு, கலந்து
உருக்கத்தாக்க,

—x—

—x—

(வாதத்திற்கு திமிர் பாஷாண பஸ்பம்)

திமிர் பாஷாணம் 1 பொடியை, வெள்ளிக்கிண்ணம்
3 பொடியை, பசுநெய் 1/4 படி, அயக்கெண்டாச்
சட்டியில் நெய்யை விட்டு நெய்மேலே கிண்ணத்தை
வைத்து கிண்ணத்துக்குள்ளே திமிரை வைத்து
அடுப்பு ட்டைச்சார்ந்த பாஷாணம் மிதக்கவிட்டு

இரு தீயாக எரித்து ஒரு நாள் வற்றிதை பாதரணம்
மலர்ந்து வரும் சமயம் எடுத்து வைத்துக்கொண்டு
தண்ணீர் குப்பியில் வைக்கவும்,

பிரயோகம் செய்யும் விதம் — ஒரு வெள்ளிக்கம்பி
யால் ~~ஐ~~ மருந்தில் குத்தி எடுத்து 1/16 வீசம் பசும்
பாலில் கலக்கி கொடுக்கவும், அதாவது கடுகு அள
வும் வாதக்கிரக்கு ஒருமுறை — 3 தடவை,

(கைகண்டது ஒருமுறை)

~x~

(நாகக்கட்டு)

1/2 பலம் நாகத்தை இகையில் வைத்து உருகிவரும்போது
1 பலம் ரசச்சாரத்தை கிரசம் கொடுத்து வர,

கிரசம் கொடுத்த பின் நாககட்டை எடுத்து அந்த
க்கட்டு எடைக்கு பூநீராங்கம், அரிதாரம், இரண்
டையும் பழச்சாற்றில் அரைத்து அந்த நாககட்டுக்கு
கவசம் பொதிந்து நன்றாக காயவைத்து மேல்வலுவாய்
சீலை செய்து கோழிப்புடம் போட்ட பின் அக்கட்டை
எடுத்துக் கொண்டு வீரம் 1/4 பலம் பூநீர் 1/4 பலம் இ
ரண்டும் பழச்சாறு விட்டு அரைத்து அந்தக்கட்டு
க்கு பொதிந்து அண்டைப்பு சீலை செய்து நன்றாககாயவை

த்து பின் கோழிப்புடம் போட, மறுபடி அந்தநாக
கட்டை உருக்கி நாகக்கட்டு க்கு 1 மஞ்சள்
கௌரி, (4க்கு 1 பாகம்) கிரசம் கொடுக்க முடிக்
கட்டாகும், தாமிரம் 10 க்கு கட்டு ஒன்று கொடு
க்க சரியாக விழுக்கும்.

(கைகண்டது)

—×—

(ஜெயநீர் முறை)

அக்கினிசெய்த நாகம் பலம் 1க்கு திமிரி பாஷாணம்
பலம் 1/4 சேர்த்து மூசையில் ஏற்ற ஜெயநீராகும்

(கைகண்டது அநுபோகமுறை)

(வெள்ளைப்பாஷாண பதங்கம்.)

1/4 பலம் தாளகம் பொடி செய்து கெந்தகம் 1/4 பலம்
இரண்டையும் சட்டியில் வைத்து அடுப்பேற்றி உருகி
பிசின் பதம் வரும்போது இறக்கி வைக்கவும்,
ஆறிய பின் அந்த எடைக்கு சுத்தி செய்த வெள்ளை
பாஷாணம் கூட்டி பழச்சாறுவிட்டு அரைத்து
வில்லை செய்து சட்டிக்குள் வைத்து மேல் சட்டி
மூடி வலுக்க சீலை செய்து அடுப்பில் வைத்து ஒரு
சாமம் தீக்கனெரிக்க பதங்கமாகும்,
எல்லா ஜுரங்களுக்கும் கண்டது, எடையளவும்

அரிந்து கொடுக்க, பத்தியம் தந்து கொடுக்கவும்.

— x —

~~[illegible]~~ (பஞ்ச பாஷாண பதங்கம்)

வீரம், பூரம், கெவுரி, வெள்ளைப்பாஷாணம்,
ரசம், இது எல்லாம் சமன் எடையாக வைத்து
க் கொள்ளவும், அந்த ரசத்தை முதல் பதங்கமா
க்கிக் கொள்ளவும்,

பதங்க விபரம் — வெள்ளைப் பூண்டை அரைத்து
குகை மூடி செய்து அந்த குகையில் வை ரசத்தை
வைத்து சட்டி மூடி சீலை செய்து எரிக்கவும்.
பதங்கமாகும். பதங்கத்தை எடுத்துக்கொண்டு

வைசூக்கில் கட்டி அரைக்க, ஜெயநீர் விபரம்,
வெடியுப்பு, படிகம்புளி சமன் சேர்த்து இடித்
ஏடு, இடித்ததில் 2 செய்து சட்டிக்குள்ளை
து சீலைசெய்து 50 எருவில் புடம்போட காரம்
பலாகிடம், அந்த காம்பல் 1க்கு சமனை காரம்
கூட்டி பொடி செய்து வேனகில் வைத்து பனியில்
வைக்க ஜெயநீராகும். மேலே கண்ட சரக்
குக்கு இந்த ஜெயநீர் விட்டு அரைத்து வில்லை
செய்து சட்டியுடு எரிக்க, அதைப் புடத்த
டை எரிக்க பதங்கம்.

(ஜெநிநம் 64க்கும் கைக்கண்டது.)
(பில்லாச்சுதாக்கும் அதுதி செய்து கொள்ளவும்.)

~~[illegible]~~) [illegible]

[illegible]

வீரம்	— $1\frac{1}{4}$
பூரம்	— $1\frac{1}{2}$
ரசம்	— 1
சாரம்	— $\frac{3}{4}$
உப்பு	— $\frac{1}{2}$

[illegible]

சீனம் 1. வீசை
வெ. காரம் $\frac{1}{2}$. வீசை
வெடியுப்பு $\frac{1}{4}$. வீசை
வெல்லச் சீயம் கண்ணாடி
சவுக்காரம் $\frac{1}{2}$ வீசை | வீசை $\frac{1}{2}$

83

உ

[illegible]

[illegible]

உ

30.8.62

சிவமயம்

(ரசகந்தி மெழுகு)

1. ரசம்
2. கெந்தி
3. ரசகற்பூரம்
4. அரிதாரம்
5. காந்தம்
6. துருசு
7. துத்தகம்
8. மிர்தார்சிங்
9. சங்கு

21. (தேவதாரம்) ~~[illegible]~~
22. வாய்விளங்கம்
23. வசம்பு
24. லவங்கம்
25. அரத்தை
26. கோஷ்டம்
27. கருஞ்சீரகம்
28. காட்டுச்சீரகம்
29. மூங்கிக்கை

9. சாகரு
10. ஓமம்
11. மஞ்சள்
12. திப்பிலி
13. வாலுளுவை
14. சோம்பு
15. ஏலம்
16. ஜாதிக்காய்
17. மிளகு
18. சீரகம்
19. கார்போகஅரிசி
20 மாசிக்காய்

29 முருதுக்கை
30. பிரம்மாமூலம்
31- நிர்கூண்டு
32. கொள்ளு
33- தேங்காய்
34- துசின்னிவேர்
35. சங்கம் வேர்
36- பரங்கிசக்கை
37. தேங்கொட்டை
38 கடுக்கால் தோல்
39 சிறுதொடு
40 தாளிசம்

41- எட்டி விதை
42- தோற்றான் வித்து
43- எள்ளு
44- அமுக்கரா வேர்
45- சித்ரமூலம்
46 கொப்பரை தேங்காய்
47 கொல்லன் கோவை
48- கோழிமுட்டை - 2

மேகப்படைப்பத்து
தைலம்

நல்லெண்ணெ தேங்காயெண்ணெ
வகைக்கு ௫ படி
ரசம் விராகன் 1
கெந்தி வி — 2
நாகம் — 2
நீர்வெட்டிமுத்துப்பலம் 1
இதை சுத்தி செய்து
அரைத்து எண்ணெயில்
கலக்கி ரவிப்புடம் 3 நாள்

சோலை கண்ட்சுரக்கு வகைக்கு
விரகான் · எளை · சூரணித்து · தேங்காய்
பால் விட்டு · இரண்டு கோழிமுட்டை
விட்டு · பினைந்து · சரிவை · கருப்புகட்டி
சேர்த்து - விடாமல் · சாமம் · வேளை
தின் · இடித்துக் கொள்ளவும்
ஆகாரத்துக்கு மோர் · சாப்பிட்டுவரவும்
இலை · சுண்டைக்காய் · (அளவு)

சர்வ · வியாதிக்கும் குணம்
பத்தியம்
காரம்பான் - இச்சாபத்தியம் · நல்லிவரவும்

உ

சிங்கீஸ்வர். சர்வ.விஷத்துக்கும்
(குளிகை)

1- கூருக
2. மனோசிலை
3. காயம்
4. நிம்பவிரை

வகைக்கு - விராகன் இடை
மகர விந்து பாலால் ஆட்டி - குன்றி எடை
குளிகை செய்து - ஒரு குளிகை
சாப்பிடவும் - சகல விஷமும்
ஓடிப் போகும்

கூருகு

(தாம்பர பஸ்பம்)
(மருந்து விபரம்)

தாம்பரபஸ்பம் சமனிடை ரசம் கூட்டி
அண்ட நீர் விட்டு அரைத்து. வில்லை செய்து
சிறு புடம் போடவும். மறுபடி. அதை எடுத்துக்
கொண்டு. அந்த எடைக்கு. வீரம் கூட்டி
அண்ட நீர் விட்டு அரைத்து. வில்லை செய்து
சிறுபுடம் போடவும். போட்டு. அதை எடுத்து
அந்த எடைக்கி. சாரம்கூட்டி அரைத்து
சிறு புடம் போடவும். போட்டு எடுத்து
மீண்டும். எல்லாம். சேர்ந்த இடைக்கி. பூரம்

30-8-62

கட்டி அரைத்து புடம் போடவும்
அதை எடுத்து - சீலையிட்டு - புடம்
போடவும். மறுபடி - அதை எடுத்து -
சீலையிட்டு - ரவியில் வைக்கவும்
காய்ந்தபின். சீசாவில். பாங்காக
வைத்துக் கொள்ளவும்

சோரம் அரிந்து. பாச்சசப்பா - மருந்து
கன்னி - பஞ்ச பாசாண - அண்ணமாகும்

31-8-62

கோரசாயி எட்டு காண்டம் சர்வ விஷத்துக்கும் மொழுகு -

(சரக்கு) 1- வெள்ளை பாஷாணம்
2- ரசம்
3- மனோசிலை
4- காயம்
5- துருசு
6 வேம்பு விதை
7- கெந்தகம்
8 சிறியா நங்கை
9- மேலே கண்ட - சரக்குக்கு - 2- பங்கு சுத்திசெய்த - நேர்வாளம்

இந்த சரக்கு எல்லாம் கல்வத்தில் வைத்து வெள்ளை எருக்கலம் பால் - 1/2 - அரை வீசம்படி விட்டு அரைத்து. பின் வேப்பம் எண்ணை - 1/2 அரை வீசம்படி விட்டு அரைக்கவும். அரைத்து மொழுகு - எருமை. கொம்பு குமிழில் வைத்துக் கொள்ளவும்

31-8-62 - வெள்ளி

சர்வ பாம்பு கடி விஷத்துக்கும் - மை - - -

1- வெள்ளி
2- ரசம்
3- கெந்தி
4- மனோசிலை
5- காயம்
6- குருசு
7- வேம்பு விதை
8- வாசூரம்- சுத்திசெய்தது

எல்லாம்.சமன்.-½.விசம்படி

வேப்பெண்ணெயில் அரைக்கவும்
இருபயறு அளவு - வெற்றிலையில்
கொடுக்கவும். 6 - வேலை. 3 - நாள்
மருபத்தியம். 3 - நாள். உப்பு இல்லா பத்தியம்.

31-8-62

நான் சென்ற - விஷங்களுக்கு

1- வெள்ளெருக்கலம் வேர்
2- சிறியாநங்கை சமூலம்
3- வெள்ளிகாக்கணத்தி வேர்

மூன்றும். சமனிடை கூட்டி அரைத்து - கருப்பட்டியில்
3- நாள் - 6 - வேலை - கொடுக்கவும் - மருபத்தியம் - - -
3 - நாள் - - - -

31-8-62 - வெள்ளி.

P. Eaulsamy RIMP

1- மயில்முட்டை - 1- ஒரு முட்டையில் துவாரம்
போட்டு - சுத்தி செய்த ரசம் - அதில் - ஒரு
விராகன் விட்டு. மாறு - சூரணம் - அதில்
உள்ளே விட்டு - மேல் - அந்த கண்ணை
மெழுகு - கொண்டு அடைத்து - ஒரு சட்டி
யில் உள்ளே வைத்து - ஒரு அடி - பூமியில்
குழிதோண்டி - உள்ளே வைத்து மேல்
மண்ணை மூடி - விடவும் - ஒரு - மண்டலம்
முடிந்தபின் அதை - எடுத்துக் கொள்ளவும்

அது - மையாகி - இருக்கும். அந்த மையை
தங்க - குமிழில். எடுத்து வைத்துக் கொள்ளவும்
பாம்பு. கடித்தவுடன் - செய்யும் விதம்
மேல். நோக்கி பார்வை இருந்தால். சிரசில்
கீறி - மையை - தேய்க்கவும். விஷம் இறங்கிவிடும்
கீழ் நோக்கி. பார்வை இருந்தால் - பாதத்தில்
கீறி - மையை தேய்க்கவும். வலது புறம் பார்வை
இருந்தால். வலது. உள்ளங்கையை - கீறி மையை
தேய்க்கவும். இடது புறம் பார்வை இருந்தால்
இடது உள்ளங்கை கீறி மையை தேய்க்கவும்
விஷம் இறங்கி விடும் - நேர் பார்வை இருந்தால்
ஒன்றும் - செய்ய வேண்டாம்

கற்பூரம் பதங்கம்.

ரசம் - பலம் 1, பூரம் பலம் - 1, வீரம் பலம் - 1,

அலம் பலம் - 1, இந்த நான்கு சரக்குகளையும் அக்கினி செய்து சமனிடையாகக் கட்டி 4 சாமம் வெற்றிலைச் சாறு விட்டு அரைத்து வில்லை தட்டி ~~அ~~ கட்டிக்கொளைத்து சட்டி மூடி ~~சீலை~~ சீலைசெய்து 3 சாமம் லே விராகனை இறுக எரிக்கவும் இப்படியாக இரண்டு தடவை எரித்தெடுக்க பதங்கமாகும். மறுபடியும் எடுத்து சுண்ணைத்தெளிநீரால் 4 சாமம் ~~எரித்து~~ அரைத்து மறுபடியும் எரிக்க வேண்டும். அப்போது

நல்ல பலனாகமாகும். இதை எடுத்துவைத்துக் கொண்டு எல்லா ரோகங்கள் காலுக்கும் கருப்பம் புல்லை அரிசியோடு மசித்து கொடுத்துவர எல்லா நோயும் குணமாகும். பத்தியம் கைகண்டது.

இது ஸ்ரீ.

இப்படிக்கு

சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ.

உ

ஆவாரம்பூ. கீழும் மேலும், வங்கத்தில்
து. சுத்தம் செய்து. புடம். எருவு.
30 க்கு இப்படி புடம் 7-போடவும்
சுத்தியாகும்.

கடுக்காய் பட்டையை, 8. படிதண்ணீர்
விட்டு, ஆபடியாக வைத்து அடுக்கி கொடு
க்கவும். பஸ்பமாகும், மறுபடி. பொன்
னாவரை, இலையை, கீழும், மேலும் வைத்து
புடம், எருவு. 100. போடவும்.

அண்ணாம், மேல் வித்தை பார்.

கைகண்டது மகாலிங்கசுவாமி முறை.

~x~

17 ·	2 ·	14 ·	1
5.1	1	14	1
16	2		-1
3	3 ·	3 ·	9
14 ·	-17	·18	

١٦٦

த்தியர் வைத்தியம்